

|| சிவாப்யாம் நம: ||

|| கங்காஷ்டகம் ||

சம்போ பவன்னாம நிரந்தரானு-

ஸந்தான பாக்யேன பவந்தமேவ।

யத்யேஷ ஸர்வத்ர ததாந்த்யஜேஸ்த்ய

பச்யத்யஹோ கோஸ்த்ர க்ருதோஸ்பராத:॥

1

அஸ்த்வேஷ மந்து: பித்ருயஞ்நிஷ்டே

கங்காபலவோ யோ விஹிதோஸ்பசித்யை

தூராத்து தந்நாமஜபேன சுத்தி:

ந ஸ்யாத் கதம் மே ஸ்ம்ருதிரர்தவாத:॥

2

த்வந்நாமநிஷ்டா ந ஹி தாவதீ மே

ச்ரத்தா யத: கர்மஸு ந ப்ரதக்தா।

த்ரைசங்கவம் மே பசுபாந்தராய:

முச்யேய தஸ்மாக்கதம் ஆர்தபந்தோ॥

3

யத்யத்ய தே ச்ராத்தவினஷ்டிரிஷ்டா

கோஹம் ததோஸ்யச்சரிதும் ஸமர்த:।

ச்ராத்தே வ்ருதா: பூர்வதினோபவாலா:

நான்யத்ர புஞ்ஜீயுரிதம் து கித்யே॥

4

ச்ரத்தால்வ: ச்ராத்தவிகாதபீத்யா

ஸ்வாத்மோபரோதம் விகணய்ய தீரா:।

யத்ப்ரோசுரத்ராபசிதிம் மஹாந்த:

தத்ரோசிதம் யத்தயயா விதேஹி॥

5

கங்காதர த்வத்பஜனாந்தராய

பீத்யா க்ருஹே கூபக்ருதாவகாஹ:।

ஜானே ந தீர்தாந்தரம் அத்ய கங்காம்

ஆஸாதயேயம் கதமார்தபந்தோ॥

6

நாஹம் தபஸ்வீ ஸகரான்வவாய:

ஜானே ந ஜஹ்னு: சரதி க்வவேதி।

சம்போ ஜடாஜடமபாவ்ருணுஷ்-

வேத்யப்யர்தனே நாலமயம் வராக:॥

7

கங்காதராக்யா கதிரத்ர நான்யா

தாமாச்யே ஸங்கடமோசனாய।

ஹந்த ப்ரவாஹ: கதமத்ர கூபே

விஸ்பூர்ஜதீச: கலு மே ப்ரஸன்ன:॥

8

கங்கேதி கங்கேதி ஹரேதி க்ருஹ்ணன்

ஆப்லாவிதோஹம் தயயா புராரே:।

கூபோத்திதோஸ்யம் கருணாப்ரவாஹ:

காங்கச்சிராயாத்ர ஜனான் புனாது॥

9

|| இதி ஸ்ரீ ஸ்ரீதரவேங்கடேசார்ய க்ருதம் கங்காஷ்டகம் ஸம்பூர்ணம் ||